

ஞன் போல், இயாளின மல்கும், வீர பாக்ஷிர
பூத், வர வேண்டும். அவே/ந. அறுவி! என்று,
வொன்னுச்சி, செல்லாத்திரியோ முமஸ்காரம்
எச்சித்து.

அப்போது, வீரமலையில், சூன் வை னை சாமி
க்கு, ஞன் கிருந்துது போல், மல்கும், பாக்ஷிர
பூதும் வந்து, சாமி ஜூட் ஏன்று, எக்கந்து
இட காக்காத்திரம்.

வொன்னுச்சி, சாமுத்தை நிவர்த்தி எச்சித்து
விட ந, அவன் மனைக்கு வந்திரன்.

பரவதி! அம்மா, வொன்னுச்சி! சாமுத்தை, நிவர்த்தி
எச்சித்து விட விட யா?

வொன்னு! அம்மனி! எச்சித்து விட கேட்க! என்னை
அழுப்பி வையும் கூன், முன் வீரமலைக்கு
முறையுத்திரேன்!

பரவதி! வொன்னுச்சி! நீ, வரச்சூல் பிற்பந்தூவா;
பீங்கையால், இன்னை அசுந்தாரம் எச்சித்து,
பல்வகுக்கில் வைத்து, இன் பினிவகை
இன்னை அழுப்பி வைக்கிரேன்!

வொன்னு! அம்மனி! வனக்கு, அவேற்றலாம் சூன்றும்
எச்சிய வேண்டாம், விடை எச்சாற நான்
போய் வருகிறேன்!

பரவதி! சீரி, நூல்லது! நீ, போய், உன்னியைக் கொண்டு,
மல கூடி போட ந, அண்ண ஏதினை கு

கூட்டுத் தொண்டு, சிகிமாகு வங்குது கூசரம்
மா, வெள்ளுத் தி! என்று, பலவழியா வினை
தொந்த்துவன். பிழு, சாம்முகன் நேங்கி
அநே, சாம்முகர்! வெள்ளுத் தியிரும், ஏது
வது கேட்க வீட்டுதே! ஒருக்கிரங்கியாக
பீற்றுக்கூட்க என்று, பீண்ணரிடும்
கேர்த்து விடு என்று.

சாம்புகன்! அம்மனி, நீல்வது! என்று, வெள்ளுத் தியை
கூட்டுத் தொண்டு சுற்புவட்டுன.

மாடும்

“வெள்ளிவள என்றுத்தீர் நூடு விடு மு
வடுதி ஸ்தோனே என்சாம் சாம்முகனும்.

சாம்முகனும் என்சாம் சூன் நூடுக்கி 266

வெள்ளுத்தி என்றுத்தீர் பின்தூட்டு நூதுவன்.

267 (நூதுமூல என்றுத்தீர் தோதுமூலை
நூலெட்டும் என்சாம் சூத்துதுமூலை

சுத்தி சுஞ்சூப் பார்த்துமூலை

— சூத்துசூளை வீரமூலை வந்தூர்தூள்!

சாம்முகனும், வெள்ளுத் தியும், வீரமூலத்து
வந்து, சூடாரத்தின் திருத்தார சூதுவன்.

வெள்ளுத்தீர், வீரமூலத்தீர்! கோவிலில், சாம்முகன்

தொந்த்தீர்தீரால், திப்போது போன்று,
தின்ன வாறும்! வெட்டு விசேஷம், சாம்முகன்
போன்றுவிடுமானாகி, வாறும்/சாம்பிட்டல்,

அதன் மேல் போகலா' என்று, கூடார்த்தின் குன் கீழ்து காந்த்தில், போகல்லின் மேல் இடத்தார்த்து கொண்டது, வெள்ளைச்சி! சீம்புகள், கூடார்த்தின் அருகில் போகும் போது, கிண்ணன்ன சீம்பு மார்த்து,

~~கீடு, காம்புகா/ வெள்ளைச்சி, கால்காடா?~~ ரெங்கும், சீம்புகள் மின்னுல் குடும்பி பாஸ்து யிடந், 'நாஜா வே/ அதோ வாரூங் தள்! அந்துக்கல்லின் மேல், இடத்தார்த்துக்கு கிழுது' என்றன.

கிண்ணன்ன சீம்பு, பெரன்னைச் சீ இடத்தாக் குடும்பதை மார்த்து, கொயற் வந்து காந்து யை, காக்குவர்.

முட்டு

"கத்தி கத்தி சுகுப்பூது,

கார்மின்னல் கீன் சீம்பு மின்னுபுரர்.

பாட்டு பாட்டு சுகுப்பூது.

ராத்தர்மின்னல் கீன் சீம்பு மின்னுபுரர்!"

கிண்ணன்ன சீம்பு, பெரன்னைச் சீ மேல் காந்துயை வடிசியதும், காந்து வரு வனது பெரன்னைச் சீ பாஸ்து, நாம்மளை வெட்டு விடும் போல் கிடேக்கிறென்று, கிரண் குபின்யுயரம் மேலே பாந்து வெட்டும், பெரன்னைச் சீ. கத்தி வந்து வேகத்தில்,

604.

பொன்னுச்சி இடங்கால்திட்டு, பெரிய கல்லீ
துண்டாக வெட்டு விட்டு, சூழியின் கைத்
கு போய் சேர்ந்திரு. பொன்னுச்சி, கிரண்
டு பிழையும் மேலே போய், கூடாரத்தின்
தேர், தீர்த்துவந்து, கூடாரத்தின் குன்றுள்
இடங்கார்ந்திரு.

சீ. காம். 'அடி, சண்டை! சிரிகார், பொன்னுச்சி/ நான்
சூகு கூவன்று மென்று, சூபம் ஏதாக தீர்த்தாய்?'
விடுவது. 'நான்றா வே! என்றை, மன்றாக்குத் தீர்த்து விடு கூதன்!'
நிருத்தம், உன்று மேல் சண்டைத் து வடிம் வெட்டு,
சீராங்களும் என்றை கூட பிடித்தில்லை, உறையும்,
ரீண்றை கூட பிடித்தில்லை; அதினால் தீர்த்தம்
வந்து, சூபம் ஏதாக தீர்த்தேன், சூழி!

சீ. காம். 'அடி, பொன்னுச்சி! அது, ஏன் மேல் சீராங்கு
நீான், இன்னைக் கூட்டு வந்திருந்து தூல், ஜந்து
கோடி புதையும், சூகுமா? சுண்டாளப் பறையன்!
நான் சௌகான்னாசூயும் கோநாமல், படைகிளையும்,
நாய்தினையும் கூட்டுப் போய், உன்றுத் து கு
அதைப் பொருத்து விட்டான்!'

விடுவது. 'நான்றா வே! நடந்திரு, போகுந்து! கிணி, என்ன
பீய்ய வேண்டும், கோல் வூங்கள்?'

சீ. காம். 'பொன்னுச்சி! கிணி பன்றியை ஏதால்லவன்தா!

வெள்ளு 'சாமி/கிப்போது, உண்ணி, கந்தி கிடங்கில் திருத்து?

சீ.சுந். / ஒரே, சாமமுதா! உண்ணியின்குத் திட்டங்கள், வெள்ளுத் திக்கு, சொல்லி வீடு.) 267

சீ.சுந்/ஒன்றும் (ஆத்தா, வெள்ளுத்தி! திந்து மலையின் மேல், ஸ்ரீ மலைத்துப் போன்று, அங்கு, அந்தக்குட்காய், குன்றுகள் விந்திக்கும், அதன் மேல், குந்பின்னும் திருத்தும், அதிலே கீழ்ப்பாக நூட்டு, தின்று கூட்டு சேஷன்டு, பண்ணி, பஞ்சாந்திரத்தில் திருத்து.)

வெள்ளு 'சீரி, ஸ்ரீலது, ராஜாவே/நின்கள் குன்று மேற்கும், புன்று குந்தும் உருவேலை எடுத்துத் தொண்டு, அந்த மட்ட பயணமானால் கூன் மேய்ய, பஞ்சாந்திர பிழித்து, ஏப்பாயாவது மட்டப்பாளைக்கு கொண்டு வந்து விடுதி நேர்க்கூன்; தீாங்கள், இட்டே பாரவேலை எடுத்து, மாய வரை நினத்து, உண்ணியின் ஸ்ரீ மகாதூதில் குந்து விடுந்துள்ளன! என்று, சொல்லி வீடு, ஸ்ரீ, மேய்ய வடுதிலே நேர்க்கூன் சாமி/பெண் து, பொள்ளுத்தி விடை வெற்று பெற்று புதுப்பட்டது.

பாடம்

11

ஓட்டும் என்கூவி பொருத்துயா

கூடுவினாலும் பொன்னுச்சி வகுக்குது பாட.

என்றியை என்கூவி தேடும்பல்வோ

வகுக்கு தேடு என்கூவி பொன்னுச்சி॥

பொன்னுச்சி ஹீரமலையின் நடுமலை குடுபு
போகும் போது, தேங்கு கல் அஞ்சிக்குபோல்
அருந்துது. கூம்புகள் சென்ன அடை
யானம், கிழுதூண் என்கு நிலைத்து, பன்றி
அங்குசூன் கிடைக்கு எழன்று, கல்லின்
மேல் ஏதுத்துக்கு பார்க்கும் போது, அங்கு
கூடுபுள் கிழுந்துது. அங்குசூன், பன்றி கிடை
க்கும், சூரி வெளியில் வரட்டு எழன்று, கல்லி
யீ மேல் உடக்கார்த்து கொண்டது, பொன்னுச்சி.

அப்பு பொன்னுச்சி, சிரிது கோம் உடக்கார்
க்கூடுக்கும் போது, கூத்துக்கீர்த்தி பன்றி,
பறையன்/ஜிந்து கோம் படை குளையும் சூடு
வந்து, நூம்முகைக்கு கிழுசிரிகாந்திதுப்
போய் விட்டான்; காராளன், கிளி ஜூம் பா
வில்லை பென்று, யாவாவது வந்திருக்கிறீர்
காரா-ஸ்வன்று, போய் பார்க்க கலா மென்று;
பன்றி கூத்தியை விட்டு கேட்டே வந்து,
கேட்டு கு சுதா மாக நீண்டு பார்க்கும் போது.

பொன்றுத்தி கல்வின் மேல் டீட்கார்ந்திடுப்பா
னது பார்த்து, குத்தகீரிப்பு சீர்த்து வைடு,
'அடே! கிடை வீணை பான்டுவாக்களே கூடு
~~கீரியோசிரன்~~ கூது விட்டது வோல், முதலி
ல் புறையன் வந்திரான்! பிழுகு, ஜந்து கோடி
பாட களையும் கூட்டா வந்திரான்! திப்போது,
இரண்டு காது மில்லாது, கீனி நாம் வந்திடு
க்கூது! சுரியங்களு! 'அடே, கீனி! நீ, யார்வி'
பொன்றுத்தி, உழுப் பேச வில்லை.

மன்றி! 'அடே, கீனி, நாமே! இரண்டு காது மில்லாமல்
கிடக்காவே, இனக்கு திவ்வனவு கர்வம்!
காது கிடத்தால், தின்கூம் அஷ்டம் கர்வம்
கிடக்கும், யாரடா? 'நீ?'
பொன்றுத்தி! 'அடே, ஏதாம் பா! இநக்கிருதியாக பேசி,
தின் விழுது சுட்டை கீனி யென்று சொன்னால்,
இன்னை கீனியாக்கி விட வேண், இங்க்கிருதி!
மன்றி! 'அடே, கீனி! நீ, கிடக்கான் இயாம் கிடக்க
கிட்டிய, டங்கால் பட்டால், நூசுங்கி விட
வாய், டங்கிடம் வீரம் பேசுகிட்டியா?
டங்கு, கிடத்திடுது.'

பொன்றுத்தி! 'அடே, ஏதாம் பா! நீன் கீனியுடன் எதுந்து
ப்படிந்த தேன், வெளியமா? இன்னுடைய
காது கிரண்டையும் விடங்கி சூப்பிட்டு,

விடுடு, இன்னையும் கொல்வது^{குஞ்சியின்})

பன்றி. (ஆடே, குளி ராமே! சூழ்மா ஏன், வரீரம் போகு
முறி கூடிய? நான் ஒடுக்குச் சுவிட்டால், திட்டத்
வரீரமில் தூண்டு, நூக்கமுலையில் போய் விடுக்
து என்ற வாய்! அப்படியிருக்கு, நீ என் காதை
மிடுங்கு வதென்றால், பேருமா? இன்னால்?

பன்றி சிப்பாட்டுப் பேசுவதைத் தாங்கு பொன்
இங்குக்கு, கோவத் வந்து, மரயவ கார
மனத்தில் நிறுத்து,

பாட்டு

"குன்றுகு என்றாத்தூ பின்றுகு

புலிப்பாக்கல் பொன்றுத்து பாயுதுபார்.

குன்குரணம் ஏன்சூம் பின்குரணம்.

குப்பக்குரண்டு ஏன்சூமி சேஷ்குரணம்!!

பொன்றுக்கு கூடுபளையரும் போல
பாயந்து, கீழே வந்து, பன்றியின் வலது
காலது வெஞ்சு கொன்று பிடிக்குக் கொண்டு
போய், மூன்றோன், கல்லின் மேல் இட்டுக்காட்டித்
டைக், டைக் கொன்று, காட்டிக்கூக்கு கூன்றுது.

அதைக் கண்டு கொட்ட வன், அடே, குளி!

ஏன்னமோ, குடித்தின்ற யே, என்ன அது?

பயணம் 'ஓடே, கொம்பா! என்ன டீவி டீவி பயணம் சொல்கிறேயே! உன் வலது காது கிடேக்குதூ என்று, பார்த் டுக் கொண்டுக்கூடுத்துக்கூன்; கிண்ணம் கொஞ்சம் சூரன் கிடேக்கிறது' என்றதும், பன்றி வலது காதை தொடர்பொருத்து, கூறு கிள்ளம் போகவே, கொம்பங்கு கூல் வலம் கண்டது விட்டது. பன்றி தடு அப்போதே மனத்தில், ஜியங்கார்த்திரபாடுது. மறுவடியும், பொன்றதுச் செய் கோத்தி. 'ஓடே, டீவி! போகுது போகிறது, சின்னம் போகுதாது கிடேக்கிறது! உனக்கு கிரண்டு காதும் விடுவோ என்றும், கொம்பான நோக்கி, பொன்றத்திட்டு கொம்பா/கொட்டுச்சும், வியாது! என்று -
பாட்டு'

"நன் காரணம் என்காம் வின்சுருணம்.
முப்பக்கிரணங்கு நூல்லோ தேவ்க்காரணம்.
முன்றுகு என்காம் வின்றுகு
புளிய்வாச்சுகள் என்காம் வாயுதுவார்!"

முன் ஷேல், பொன்றத்திட்டு, பாஸ்ந்த்து ஏன்று,
கண் குடி, குத்துக்கும் நோக்கில், பன்றியின்

இடது காகை வெட்டு, கொன்று, பின்கூத்துக் கீ
கொண்டு வந்து, கால்விள் மேல் இடதூர்ந்து
கொண்டிருக்கிறது. கிடைப்பார்த்து, போல்
'ஓமே, கேளிருகேய! மஹாதூர்யம், என்ன மோ
நூப்பிரதீருகேய, என்ன, அது? என்று.
வயந்து 'ஓமே, கேளிப்பன்றி யே! சிப்போது, நியும்
கேளிதூர்க்கா! இன், கிடது காகை கிடக்குதூ
பார்த்துக்கூதும். கொம்பன் நூன்னுடைய
கிடது காதூம் எதுடையப்பார்ச்சு, காகை
கிஸ்லாம் போக வே, 'கிளி, நாம் கிங்கு
கிடந்தால், கொன்று விருவார்க்கள் ஏன்று
பயங்கொண்டு, வீரப்புள்ள தோக்கி, மேலு
மாத கிளம் பியது, வன்றி.

பன்றி, மறப்பட்டு போவதைக் கண்ட வெளி
ஞக்கி, வேதமாக பன்றியின் மேல்பாய்ந்து,
பன்றியின் வாலைப்பிடித்து கடஞ்சு,
பிழகு, பன்றியின் பிரச்சங்களை (வீதர்) பிடித்து
பன்றியடன் பிடித்துக் கொண்டு கடஞ்சு
சூ. பொன்றுச்சு, கூாலில் பன்றியின் பாலு
வாலைப்பிடித்து கடஞ்சு ஸ்ஸவா! அப்போது,
வெள்ளஞ்சுகியின் பல்லில் கிடந்து விழும்,
பன்றியின் கூாலைக்கும் சூநாவும் ஏழையுடு.)

பாட்டு

- 270 "பன்றி போர வேகமது இன் வேதமது,
வீரமலை நூலங்குதுவார் இன் நூலங்குதுவார்.
வீரமலை வீரமலை சு சுரியிலே சூன்
ஆய்கு சுரியிலே சூன்.
போகுதூர் சீசுபசியக் கொம்பன் தூ
ஆய்கு கொம்பன் தூ॥

பன்றி வேகமாகு, போகுப், போகு, போன்
ஞக்ஞினே பல்ளிகுந்து, விஷய, பன்றியின்
இடல்சூரையும் நிழைய்ச்சூரை, பாகு பலம்
ஞாய்ந்து விட்டது, கொம்பனுக்கு.

பாட்டு

- "கொக்குகாலு சள்ள தூக்கு ஜே
ஆய்கு சள்ளத்து ஜே
கொண்டு வாக்கள் பொன்றுக்கு
கொம்பனத்தூர் ஆய்கு கொம்பனத்தூர்"

கொம்பன், சூழ்கள் குருக்கும் மட்டும் வரையு
அருகில் வரும் போகு, கொம்பன் வரும் சுக்கும்
ஒத்து, சும்முகன்/ராஜாவே/பன்றி வருகிறது!
நூயாரைய, நூல்லுப்புகள்/டெங்கன.

டெட்டான மல சூடைய தினைய குமர சுங்கு.

பத்தூரை மல சூடைய பாற சூன் சுங்கர்,
கிப்பாடு, சூயாறை மல சூடைய சீண்ணண் சூழ்ம்,
பன்றி குத்தும் வார வேல் கையிலெட்டுது
நிர்க்கும் போகு, பன்றி மேங்கு வந்து,

வடக்கு சூரிய வரும் போது, உன்னியிடன்
ஒட்டக் கொண்டு வந்து, பொன்றுச்சி! போது
ஏதுதான் சூப்பம், பாரவேலையெத்து, வீசி
விடுவதன் ரெண்டு.

ஒன்னாண்ணசூப்பி இடனை மாயவரை நினை
து, உன்னியின் குதுகூஸ் பாரவேலை கேத்தும்
போது, வேல் உன்னியின் குதுகை தூள்ளத்து,
பூமியைச் சொட்டுவின்டுது. பன்றி, கிழே
சூப்பது, இயிர் விடுவதும் போது.

வீரதுங்கா, பஞ்சினித்து அப்பம்!

வீரதுங்கா, பஞ்சினித்து அப்பம்!

வீரதுங்கா, பஞ்சினித்து அப்பம்!

ரெண்டு, ஒன்று சுத்திம் போட்டது. சீங்குத்
சுத்திம், வீரப்புர் நட்டுமல்லாமல், இலக்கும்
கேட்டது.

சூப்பி! பீடே, சாம்புகா! உன்றி, அப்பக்கு ராஸ்
கொடுத்து இருந்து விட்டது. அதினால்,
வேஞ்சு வந்துள்ளும் வரவாம், சீக்குரம்
நூக்குங்கள் என்று, ஒன்று பெறும் சேர்ந்து
பன்றிய தூக்கி, பாறை மேல் போடு விடு.
ஒன்னாண்ணசூப்பி, சாம்புக்கிளி கோத்து. சாம்பு
புகா! உன்றியை, விருட்டுப்பை ப்போடு குக்கி,

குஞ்சிம் செய்து, அதுத்து, சுதாக்குரை வேறு,
ஏழும்பு வேறுக டாக்குவை, பிரன் பொய்
வேடுபடை, வகுக்கிழுக்கு/ என்று பார்த்துக்
கொள்கிறேன்! என்று கொல் விவிட பூப்பேய்,
குடும்பத்தின் மேல் ஏற்பார்த்துக் கொண்ட
ஏருந்தும், சின்னங்னை சூழி.

நீரம்புகள் பன்றியை நெற்றுப்பை போடு கூடுதல்,
குஞ்சிம் செய்து, அதுத்து வைவுவேறுக
போடு விடு, சின்னங்னை சூழி யிடு
கொன்று! பாக்குவே/கூர்யெல்லாம் அதுத்துப்
போடு விட டேன்! எஞ்சினை கூறு போ,
வேண்டும், கொல்லுங்குதல்? என்றும்,
சிகிம்! கொல்கிறேன், கேள்—) 270

பாட்டு

11 பீண்ணாக்கு பீண்ணாக்கு கீரு கூறு

போடுமா போடுமா சூம்புகளே.

ஏன்கும் நாலோ ஏன்கும் கீரு கூறு

போடுமா போடுமா சூம்புகளே.

ஆங்காங்குக்கு ஆங்காங்குக்கு கீரு கூறு

போடுமா பொல்வாதி சூம்புகளே.

மயகுத்துக்கு மயகுத்துக்கு கீருக்கூறு

போடுமா போடுமா சூம்புகளே.

614, 27/

திராமத்துக்கு திராமத்துக்கு ரூடு கூறு
போடுமடா போடுமடா சாம்புகளே.

பொன்னுச்சிக்கு பொன்னுச்சிக்கு ரூடு கூறு
போடுமடா போடுமடா சாம்புகளே.

இனக்கு நில்கலை இனக்கும் ரூடு கூறு
போடுமடா வீர சென்ற சாம்புகளே,

ஏது, ஏடு கூறு சுரியாகவு போடு, நான்
வேடவே வடை வருத்திழுதா! என்று வார்த்துக்
கொள்கிறேன், என்றார்,

இங்கு கிப்புடியிலுக்கும் போது, வீரப்பூர்வி,
பன்றி அபயக்குவன் கொடுத்துக் கீரதுவகா
பத்துஞ்சிகு கேட்டு, அண்ணமார்த்தின நோத்து
அண்ணு! பன்றியை, காராளன் கொண்டிருப்பதே
போல் திடுக்கிழுது, புதும் பன்றி போட்ட சுத்தும்,
இங்குக்கு கேட்க வில்லையா? என்றார்.

வேடவே. அம்மணி! எங்குக்குத்துங்கு கேட்டது,
அதிலு, ^{என்ன} செய்வது?

ஷ்ரீதங்கம். அண்ணமார்த்தின! ஸாம், கொம் பனி, 16 வகுவிட
பிள்ளையை ப் போல் வளர்க்கி, காராளன்
கொண்டு, விட்டாரேன்!

பாடல்

“சூந்தினமை பஞ்சனி மேணி யெல்லாம்.

அங்கு மேணி யெல்லாம்.

சுடுகுடு ஸுமியிலே புஜன் ட சூள்

அங்கு புஜன் ட சூள்.

புஜுக்கிளையும் அன்ன க்கொழு மேணி யெல்லாம்

^ஏ புஜுகுடு ஸுமியிலே புஜன் ட சூள்

அங்கு புஜன் ட சூள்.”

ஷாதி: ‘அன்னா/நம்மிகாம் பவன் க்கொன்று காராளினா,
வீட்க்குடுது! அங்கு வருஷங்கள், சின்னைக்கு
இடங்கோ, அந்திரம் வேடவுடும், படை தினை
நிக்கிரம் கால்யாத்துர கோவிலில் வந்து
ஒடும் வடி, அந்திக்கை கோடுக்கார்கள்.

பாடல்

“சேர்ந்து நல்லோ படை வொடுதும்

அங்கு வடை வொடுதும்.

வீரப்பார் வீரப்பார் எல்லையிலே

அங்கு எல்லையிலே.

ஒரு நல்லோ படை வொடுதும்

அங்கு வடை வொடுதும்.

கால்யாத்துர கோவிலிலே

அங்கு கோவிலிலே.”

வீரப்பாரில், திப்பா, படைகள் வந்து கூடும்

போது, மாயவர் வாத்துது, காராளி ர்,

பொன்னாடுக்கும்! சுங்காக்கும்/ வயது,

பதினூறு, வர்லியம் தெள்ளஞ்சூலு சீவியாக குடிநீர்
விட்டது, கிண்டி அவர்கள் இவினர பிழக்க
வேண்டு மூன்று, பூப்படு குவத்து, வேடு
வர்வடையில் சோர்ந்து கொண்டார்.) 27/

மூன்று // அப்பா, வேடு வச்சுளே/ பூப்படு நுகல், மான்
கிண்கி ஜேன் பயப்பட எழிர்கள்! நாராஜா கொன்
ஆ விட்டுத்து கும் புதுவொடு, வாடு நுகள்!
ஏன்று, படை குறுக்கு கூன் நின்று), கூட்டுத்
கொண்டு பூப்படு எர்.

பாட்டு //

"மூயவரும் என்சாமி குன் நடக்கு குகா
வேலை என்சாம் பின் சூட்டாந்துள்ளது.
வீரப்புர் என்சாமி வீடு நமல்லே
வடகு கீ என்சாம் வேஷு வடை
வீரமான என்றங்கு ஜெயல்லோ
வெகு வினர வாஸ் என்சாமி வடகுதுபா?"

மூயவர் படை குறைக்கு கூட்டு வத்து வீரவரை
யின் அடிவாரக்குல் நிறுத்து வீடு, கிண்கு
கிண்குதல், நான் சீக்கிரும் வடகுகிஜேன், என்று
சொல்லி வீட்டு, மூயவர் முன்னுடையப்போல்
வடகு வஞ்சை டார்ஜிக் கொண்டு புன்று
கூட்டு போடுத் திட்டங்கு வத்து,

பெரியண்ண சுவாமியைக் கண்டு, பீஹஸ்கி காரம்

செய்தார்-

எப்.சுந்! அப்பா/தீயார்? ஏந்து, இன்?

மூயங்! சீவாம்! ஸின், டீர்ப்புர் வண்ணும் என் கோ!

பெ.சுந்! சிரிங்கல்து! என்ன, சீமாச்சாரம்?

மூயங்! சீவாம்! பொன்னிவள ஸ்ரீடி லிருந்து, யாழிலா!

பொலூர்/வெந்து, மன்றியைக் கொண்டு கூறு

போட்டுக் கொண்டு குப்பதாக என் மீனவி

யிட்ட, யாழிலா சொன்னார்களாம்; அவர்

காப்பமாக கிருப்பதான், உன்றி, கூற்றுக் குப்பசை

யாகி, என்னைப் போய் குப்பகள்கூட கொட்டுக்கூடு

தாவாங்குக் கொண்டு, வரச் சென்னான், பீதிர்குது

கீரன், குப்பகள்கூட வந்துதுன் சீவாமி! பீஸ்ரா.

எப்.சுந்! அப்பா/கொட்டுக்கூடு, குன்னசாக வந்துகூடுவூம்

பரவாயில்கீ! அப் போது, கூறுகள் கணக்காக

போட்டாக்கு, கிளி பீஷில் காலையே கூட்டு

கும்பாகே, ஏன்ன, செய்வது?

மூயங்!

பொலூரை, ஸில்லது! சீவாமி! அதென்ன மேர,

மேல்குரும் கைவத்துக்குக்கூற்றிர்களும்! அது

ஏன்ன, சீவாமி?

எப்.சுந்! அப்பா! அது, மன்றியின் கூலி!

மூயங்! சீவாமி! அதையாவது கொட்டுக்கூடு, கொண்டு
போய், வழக்குக்கூடுக்கொடுக்கிழேன்!

மாய வண்ணலை, பன்றியின் ஏழையை கேட்டுக்கொடும்,
பெரியண்ண சீரமி ஜூலைய எஞ்சிக்குக் கொடுத்து
பிட்டார்.

மாயவர் ஜூலைய வாங்கி மூட்டை யாக கட்டாத்
கொண்டு, வேடு வடை கிருக்கும் கிடம் ஹெஸ்
சேர்ந்திரார்.

வண்ணலை பென்னைத், மாஷ்டின் மூல கிருக்கி
சின்னன்ன சீரமி பார்த்து, 'யாரோ/பன்றி கூறு
போடும் கிடங்கூர்கு போய் விட்டுப்
ஹாது~~கீன்!~~ என்று, வந்துள்ளே செரியவிழ்க்கி
நாம் ஹெஸ் காத்து வாட்டும் வென்று, உன்றி கூறு
போடும் கிடங்கூர்கு மூடுவது~~கீடு~~
~~கீடு~~: 'அண்ணு! ஏவதே, கீடுவன்! கிவுக்குருக்கு
பொக்கு^மனே, யாரது? என்று, வந்துள்ளன்?'
எ.காட்: 'அப்பா! அவன் வீலாப்புர் வண்ணுடைம்,
நீங் பன்றியைக் கொண்டு கூறு போடுவது.

அவன் முனை வித்து கீடு கெரிந்து^{கீடும்}, அவன்
காப்புமாக கிருக்கின்றாம்; அதனால், பான்²⁷²
மாமிசுஞ்சின் மேல் பீங்கை வட்டு, குன்²⁷³
புருஷீன் நூத்திடம் அகுப்பி, கீகாஞ்சூம்
கார் வாங்கி வாசி சீரன்றுள்ளாம்; அதுடு,
அவன் வக்கு காலி கேட்டான், பொன் காலி
பயல்லாம் கூறு போட்டாச்சு, கில்லை

யென்று, சீதான்னேன்! மறுபழி சூலையாவது
கொடுக்கும் என்று கீழ்த்திலைன், பாலுமாக
அருக்கிற என்று, சூலைய கொடுக்க ஏன்!

ஸ்ரீமத்.

சீ. சாம். 'ஓய் யோ, அண்ணது! சுற்று வேந்த கள்ளிலை
வது, கொடுக்கும் எடுத்துக் கொடுக்குமால்,
சூலைய கொடுக்கும் விட முர்குகள்? உன்றின்
சூலை பொன்று போல், தினி நம்மு சூலை போய்
வரிசுமே, அண்ணது? ஸ்ரீ பேசுக்கு கொண்டு
அருக்கும் போது, வேந்து வரும்
சூத்தும் சின்னண்ணசாம் காஞ்சில் கூகுடு,
'அதே, சாம்அநா! வேந்து வரும் போல்
நிக்கிறது! கீக்கிரும், அண்ணன் கார்த்தியை
ஏடுத்துக் கொண்டு, சின்றைல் கீழ்
ஸ்ரீமத்.

மூயவர் பன்றிச்சுக்கீலைய கொண்டு போய்
வைத்து விடும், வேந்து களை ச் சுட்டு
கீத் கொண்டு வக்குவர். பீங்குள், மூய
வர் கண்ணுக்குத் தீவிரமியாமல், மூய மாத

வந்தூர்.

முடைகள் அடுக்கில் வந்ததும், சின்ன
யீண்டும்! பீடே, சூம் முகா! சீக்கிரம்
போல, வாடா! முடைகள் வந்து விடது!
நீண்டதும். சூம் முகன் பெரியன்னே சூமி
யின் குச்சியை வரங்கிக் கொண்டு போல
வந்தூரன்.

"பாட்டு"

வந்து நூல்லே வலியுசுடா வலியுசுடா
அங்கு வென்னால்கூட வேடுபடை
அங்கு வேடுபடை"

சின்ன ண்ணண்ண சூமியும், சூம் முகதும்.

ஙாடு "வெட்டு வெட்டுக்கு விக்குஞ்சிடே.
அங்கு குவிக்கு சிகிடே.

வெள்ளிக்காய் குண்டும் போலே
அங்கு குண்டும் போலே.

அசுத்துசுத்துக்கு விக்கு சிகிடே
அங்கு குவிக்கு சிகிடே.

அரசாணிக்காய் குண்டும் போலே
அங்கு குண்டும் போலே!"

கிருவரும் அஶ்வின வடைகளையும் அதை
குவிந்து விடா.

சூம்! பீடே, சூம் முகா! ஏன்னா! வேடு வடை